
ஸ்ரீ

மகா/ஸ்ரீ/ஸ்ரீ


தி. அ. சா. செல்லப்பஐயர்
அவர்களுக்கு.

கொடுமங்கலம்.

கொடுமுடி கோதரான் மார்க்கம்.




INDIA POSTAGE & REVENUE
½A
HALF ANNA


0 1cm 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

உ

திருச்சி சிவமயம் காருமஙகலம்

ஸ்ரீ அ அ


தண்டிகை [illegible] புடபாதிக சமுகம்


ஐயா அவர்களுக்கு செவப்பன்பிருந்து வணக்கமுடன்
யெழுதிக்கொண்டது உபய க்ஷேமம் இன்று காலை
காமணிக்கு இவடம் வந்து சேர்ந்தேன் காரியமும் செ
லவு அதிகமாயிருப்பதாயும் வியாழக்கிழமை வேலை மு
டியாதென்றும் கண்டிப்பாய் சொல்லிவிட்டார்கள்
காசையும் பூறவும் பிரித்து யெண்ணப்போட்டுதை
முடிக்கவேணுமென்றும் முடிக்காமல் ஒட்டினால்
காருக்கு மிகக்கெடுதி யென்றும் நம்மள் பிள்ளைவர்
ளிருக்கிற முதலிய யெல்லாரும் ஒரேவிதமாகச்
சொல்லுவதால் அதை முடிக்க வுத்திட்டுக்கொ
ண்டு இரண்டு நாள் முன் பின்னாக வந்து சேரு
கிறோம் அதை முடிக்கில் காரில் செடடிபட
[illegible] முதலியது யில்லாமலும் காருக்கு சாமா
அதிகம் அடாமலும் யிருக்குமென்றும் சொ
ன்னார்கள்

நான் நேற்று வெள்ளையப்ப முதலியாரிட
[illegible]ல் ரூ 50 - ரூபா வாங்கினேன் செ.பி.சு. பா
[illegible] அவடத்துக்கு கடிதமொன்றும் யெழுதினேன்
[illegible]துக்கு தயவு செய்து நான் அவடத்துக்கு நன
[illegible] வேலையை முடித்துக்கொண்டு வருவதற்கும்
[illegible]ங்கள் படம்புகுவரியதுக்கும் யெழுதும்படியு
ம் கேட்டுக்கொள்கிறேன்

நான் இவடத்தில்
பணத்தை அதிகமாகச் செலவழிக்காமல் யெ
வ்வாய்ச் செலவழித்துக்கொள்ளச் சந்தோஷி
க்கும்படி செய்வேன்

சேவகம் தண்டபாணிதாஸ




0 1cm 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

உ
சிவமயம்.

தி அ. சு.

ஸ்ரீலஸ்ரீ [illegible] அவர்களுக்கு.




கொத்தமங்கலம்


கானாடுகாத்தான் போஸ்டு

Via Madras

Kothamangalam
Kanadukathan Post




1 OC 18
PM
RAMNAD
2 OCT 18


0 1cm 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

உ [illegible]

[illegible]

[illegible]

உ துணை.

ரி. அ. அ.


செல்லப்பையா அவர்களுக்கு

கொத்தமங்கலம்


கானாடுகாத்தான் போஸ்ட்

Kanadukathan Post
Via Madras.






KOTHAMANG
B.O.
28 APR.18
RAMNAD
27 AP.18
1 . .PM


0 1cm 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

[illegible]

உ

[illegible]

உ
சிவமயம் [illegible]

[illegible]

[illegible]

[illegible]

[illegible] அவர்கள்

[illegible] திங்கள்கிழமை பகல் ௰௨ மணி [illegible] மணிக்குள் [illegible]

அது போல் [illegible]

[illegible]


[illegible]

[illegible]

[illegible] அவர்களுக்கு [illegible]

[illegible]

[illegible]



உ திருவை.

ஸ்ரீ. அ. அ.




[illegible] அவர்களுக்கு

கொத்தமங்கலம்.


கானாடு காத்தான் போஸ்டு

Via Madras.


Kothamangalam
Kanadukathan Post








Registered letter




From
S.a.S.V
Sivanandian chetty
Kyaikkalat

To
S.A.S.
Chellappa chettiar
Kothamangala
Kanadukathan
Via Madras






0 1cm 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

உ சிவமயம் [illegible]

[illegible] அ. அ.

[illegible]

[illegible]

[illegible]

[illegible]

[illegible]

உ — யிதவு

ஸ்ரீ அ னீ.

செல்லையசெட்டியாரவர்க


கொத்தமங்கலம்





Kothamangalam P.O.

Ramnad Dt.


via Madras





S.O.
JUN 18
RAMNAD
PM


1cm 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


ONE ANNA
INDIA POSTAGE
Kottamangalam


0 1cm 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20




0 1cm 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


[illegible] [illegible]


[illegible] [illegible]

[illegible]

[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]

[illegible]




0 1cm 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

[illegible] [illegible]

மகா[illegible]

மகாஸ்ரீ [illegible] அவர்களுக்கு [illegible] ஆசீர்வாதம்

உபயக்ஷேமம்

[illegible] 16 [illegible]

[illegible]

[illegible]

[illegible] 500 [illegible]

[illegible] 500-15 [illegible]

[illegible]

[illegible]


[illegible]

[illegible]

[illegible]

இப்படிக்கு

[illegible]



சி. அ. ச. செ.
தயெட்மியோ.
S. A. S. S.
THAYETMYO.
Te. Address DIAMOND.


உ
சிவமயம்.

No. ——

2-7. 11 - 1930.

[illegible]





சி. அ. ச. பி.
தயெட்மியோ.
S. A. S. S.
THAYETMYO.
Tel. [illegible] DIAMOND.

உ
சிவமயம்.
தென்பாணிநிலை.

[illegible]

No. 2

27. 11. 1930.

[illegible]


[illegible]


[illegible]

[illegible]

[illegible]

[illegible]




0 1cm 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


சி. அ. ஸ. பி.
தயிட்மியோ.
S. A. S. S.
THAYETMYO.
Tel. Address:-DIAMOND.


உ
சிவமயம்.
தெண்டபாணி துணை.

No. ௮.

27. 11 1930.

[illegible]





உ சிவம.


சி. அ. அ. செ.

செட்டப்ப செட்டியார்
அவர்கள்


கொத்தமங்கலம்



To. S. A. S.S. Chettappa. Chettiyar Avl.
Kothamangalam
Ramnad. Dist:
Via Madras






0 1cm 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

உ

இவை

சி. அ. சு. செ.

செல்லப்ப செட்டியா ரவர்கள்,

To

கொத்தமங்கலம்.


S. A. S. S. Sellappa Chettiar Avl.,

KOTHAMANGALAM

Via, KANADUKATHAN,


(RAMNAD Di·


From
S. A. S. V.
THAYETMYO.




INDIA POSTAGE & REVENUE

ONE 1A ANNA




0 1cm 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20




0 1cm 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

உ

இவை

சி. அ. சு. செ.

செல்லப்ப செட்டியா ரவர்கள்,

கொத்தமங்கலம்.

To


S. A. S. S. Sellappa Chettiar Avl.,


KOTHAMANGALAM.

Via, KANADUKATHAN,

(RAMNAD Dist.)

From
S. A. S. V.
THAYETMYO.




INDIA POSTAGE & REVENUE
ONE ANNA

0 1cm 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

சி. அ. சு. செ.
தயெட்மியோ.
S. A. S. S.
THAYETMYO.
Tel. Address DIAMOND.

உ
சிவமயம்.
ஸ்ரீ தண்டபாணி துணை.

No.

[illegible]

12. 11. 1930.


[illegible]


[illegible]

[illegible]

[illegible]

[illegible]




0 1cm 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

சி. அ. சு. செ.
தாயெட்மியோ.
S. A. S. S.
THAYETMYO.
Tel. Address:-DIAMOND.

உ
சிவமயம்.
தெண்டபாணிநகர்.


No. 2.

193 .

[illegible]

[illegible]

[illegible]


0 1cm 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

உ

சிவமயம்.

தெண்டபாணி துணை.

தாயெட்மியோ.

S. A. S. S.

THAYETMYO.

Tel. Address:-DIAMOND.


No. [illegible] 193

[illegible]

[illegible]

[illegible]

[illegible]


0 1cm 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

சி. அ. சு. செ.
தயிட்மியோ.
S. A. S. S.
THAYETMYO.
Te. ... DIAMOND.

உ
சிவமயம்.
தென்பாணித்துணை.


[illegible]

No. 2.

12. 11. 1930.

[illegible]

[illegible]





0 1cm 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


ஸி. அ. சு. செ.
தயெட்மியோ.
S. A. S. S.
THAYETMYO.
Te. [illegible] DIAMOND.

உ
சிவமயம்.
தெண்டபாணி துணை.

No. ______ ______193

[illegible]




0 1cm 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

உ
சிவமயம்.

அ. செ. அ.
A. S. A.
சயிலா.
KYAIKLAT.

No. ....

Date, 22-10-1920.

ரெங்கோன் போய் பணம் கொண்டு வந்தேன்
அதிவிஷயம் போகலை [illegible]
பிள்ளைகளுக்கு [illegible] தவணைகி
நான் ரெங்கோனில் [illegible] தவணைகி வாங்
கி [illegible] தவணை பணத்தை கொடுக்கிறதாய்
[illegible] அவர்களுக்கு
[illegible]
[illegible] அவர்கள் [illegible]
[illegible] வேண்டி
[illegible]

[illegible] அவர்கள்
[illegible]
நான் ரெங்கோன் [illegible]
தவணை கிவாங்க [illegible] இல்லை அய்யா [illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
துவின் புகார் [illegible]
[illegible]
[illegible]
[illegible]

[illegible]
[illegible]
[illegible]
[illegible]

[illegible]
ப்பொஸ்தக [illegible]
[illegible]

[illegible]
[illegible]
[illegible]





உ
சிவமயம்.

அ. செ. அ.
A. S. A.
சயிலா.
KYAIKLAT.

No. ______ Date, ______ 192__.

அவர்கள்





உ துணை

ஸ்ரீ. அ. சு. ஜெ.




செல்லைய [illegible] அவர்களுக்கு


கொத்தமங்கலம்


P.O. Kothamangalam

Ramnad Dist.


(Via Madras)







0 1cm 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

Via. Madras.




B.O.
3 AUG 21


1cm 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


காட்டுக்கலம்பத்து உ சிவமயம் சுபிலா
ஸ்ரீ (அ) (மு) (ம) ஊ நகல் அ. செ. அ.


[illegible] மகாராஜராஜஸ்ரீ பட்டயக்காரர் அவர்கள் —
முத்து உடையான் சேர்வை [illegible]
[illegible] அவர்கள் [illegible]
[illegible] எழுதிக் கொண்டது [illegible]
[illegible] இப்பவும் [illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible] வைகாசி மீ 24உ
[illegible]
[illegible]
[illegible]
[illegible] போட வேண்டியது [illegible]
[illegible]
[illegible]
[illegible] கேட்கிறார்
[illegible]
[illegible]
அனுப்பவும்
இனி கடன் வாங்கியது
[illegible] அ. செ. அ. 100 ரூபாய்க்கு [illegible]
[illegible] அ. செ. அ. [illegible] ரூபாய்க்கு
[illegible] கொடுத்துக் கொள்ளவும்
நான் [illegible]
[illegible]
[illegible]
[illegible] அ. செ. அ.
[illegible]
[illegible] அ. செ. அ. 100 ரூபாய்க்கு [illegible]
[illegible] தலைமேல் [illegible]

டயக்கு திக்கின் டமாகி விபரம் யெழுதி
அனுப்பவும்


மகாராஜஸ்ரீ ... ஸ்ரீ அ ஸ்ரீ வுக்கு
அனுப்ப வேண்டிய அடக்கிப்பாகியும் அனுப்பி
த்தீர்த்த விபரம் யெழுதி அனுப்பவும்

... ணமக்கு தாசில் மண்டு
... மெனுப்பந்திவிரய்ய சுவாமிதுணை
... [illegible]









1cm 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

[illegible]


0 1cm 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20



உ

இ வை

சி. அ. சு.

செல்லப்ப செட்டியா ரவர்களுக்கு



To கொத்தமங்கலம்


S. A. S. Sellappa Chettiar Avl.


KOTHAMANGALAM.

RAMNAD DIST.

VIA, MADRAS

From
S. A. S. V.
Bogale.





1cm 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


Kottamangalam

Pudukottah State.


Via Tirumayam









1cm 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20






1cm 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


'CHANDRA,
PHOTO-ARTISTS, ETC.,
2536, V. P. Sannadi St.,
TANJORE.



M.R.Ry., S.A.S.S.Chellappa Chettiar Av:

Kothamangalam, Ramnad Dt.





0 1cm 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


'CHANDRA,


PHOTO-ARTISTS ETC.,
2536, V. P. SANNADI ST.,
TANJORE.

29. 8. '30


[illegible]







0 1cm 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20



0 1cm 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


1cm 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20



ONE ANNA
INDIA POSTAGE


0 1cm 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


1928
DELIVERY


0 1cm 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


0 1cm 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20



P. C. K. KASIVISVANATHAN CHETTYAR.

ப. சி. கா.

கொத்தமங்கலம்.

KOTHAMANGALAM.

Telegraphic Address :—KASI.

உ

சிவமயம்.

தெண்டாயுதபாணி துணை.

[illegible]


No. 536 22-10-1928.


[illegible] வரு [illegible]

[illegible]

[illegible]

[illegible]




0 1cm 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

பதில்

26. 10. 28 உ துணை

ஐ. அ. அ. செ

செல்லப்ப செட்டியார்

C/o தி. சா. தி. செ


மதிராஸ்




To. S. A. S. S. Sellappa Chettyar

C/o T. S. T. S. Firm

Madras




ORAS


0 1cm 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

பதில்
20-10-38

உ ___ சிவம

ஸ்ரீஜா. ஸ்ரீஜா

கனா. ___ யல்


சி. அ. சி. செ ___


செல்லய்ய செட்டிக்கு

மதுராஸ

Madras








DRAS G.P.O.
23 OCT
1928
DELIVERY

0 1cm 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

உ எல்லாருக்கும் ஒழிய எழுதி அனுப்பவும்
ஐயன் தாசய்ய பிள்ளைக்கு எழுதியது.
அய்யா [illegible] சிவனை எழுதிக்கொள்வது
[illegible] எழுதிய [illegible] நிமித்தம் [illegible] தான் [illegible]
[illegible] [illegible] [illegible]
[illegible] [illegible] [illegible]
[illegible] எழுதியது.
[illegible]











0 1cm 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20




0 1cm 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

உ




செல்லப்ப செட்டியார்

அவர்கள்


கொத்தமங்கலம்


கொத்தமங்கலம் போஸ்ட்


Kothamangalam




KOTHAMANGALAM
19 FEB 30


0 1cm 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


0 1cm 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


0 1cm 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


[illegible]

Messrs

S. A. S. Sellappa chettiar avl

Kottamangalam

Via [illegible] Ramnad Dist


0 1cm 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

R. RANGASWAMY AIYANGAR, B.A., B.L.
HIGH COURT VAKIL.

TANJORE, 22-5-1928.

ம ஸ்ரீ ஸ்ரீ S. A. S. செல்லப்பசெட்டியார் அவர்களு
க்கு. இப்பவும் நமது வக்கீல் A. நரஸிம்மாசாரி
யார் அவர்கள் தஞ்சாவூர் தாலூகாபோர்டுக்கு
[illegible] அனுக்கு மெம்பர் ஸ்தானத்திற்கு [illegible]
[illegible] கிறார். [illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible] வைக்கவேண்டு [illegible]
று தங்களுக்கு எழுதும்படி சொல்லு
[illegible]
[illegible] வந்து சேரும்படியாகவும்
[illegible]
படியாகவும் [illegible].
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]




0 1cm 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

[illegible] [illegible] ஸ்ரீ ராமஜெயம் [illegible]


[illegible]


[illegible]

[illegible]

[illegible] - [illegible] - [illegible] நான்
[illegible] 8000 [illegible] 14000 [illegible]
[illegible]
[illegible] 4000 [illegible]
[illegible]

[illegible]
[illegible] 2 [illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]


0 1cm 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20



2ணா

ரூ. 4.

[illegible]


[illegible]

S. A. S. Sellappa Chettyar
Kothamangalam
Ramnad Dt.
India

Via. Negapatam

KOTHAMAN
B.O
30 DEC
RAMNAD

STATES
MALAYA



உ சிவமயம்

[illegible]

[illegible]

[illegible]

[illegible]

[illegible]

[illegible]

ஸ்ரீ

கொத்தமங்கலம்

[illegible]

[illegible]

[illegible]

[illegible]

[illegible]

[illegible]

கோலாலம்பூர்
௳
சி. அ. சு. ப. க.
S.A.S.P.K.
KUALA LUMPUR

உ சிவமயம் [illegible]


[illegible]

[illegible] உடை-
ர் சமுகம் எழுதிக் கொண்ட [illegible]
இவ்விடம் க்ஷேமம் அவ்விடம் க்ஷேமத்துக்கு
எழுதியனுப்ப [illegible] செய்ய வேண்டி
யது.

அவ்விடமிருந்து எழுதிய
[illegible] இரண்டும் வந்து சே
ர்ந்தது.

[illegible]
க. அவர்கள் [illegible]
[illegible]
[illegible]
க. [illegible]
[illegible]

[illegible]
[illegible]
[illegible]



உ சிவமயம்

கொழும்புலம்

தி அகூ

ஆனந்தி வைரம் எனியாயிட உ
கேட்டேன் தெயத் வெழுதிக் கொண்டதியம்க்கு
டம் நியமிட உடகடதாகியும். என்னின் 46 நா
ஞ்சியுநகறுய வதாகுத்தை அவடம். என்னின்
உயதொடகடதாகியும். அவ. பெரியநாயகத்
தம்மாள் வடம் வாநகேட்டது. உடநியநடதயம்
அன்றும் வநிறு அழுநீதி

பெரியநாயகத்தம்மாள். கின்னாரின்
தி குயுதால். வெகேம் வெது செட்டு வாநகிமத
நூல் உடதயம் வெழுதியனுயுதிடேன்.

கூத். செநகயூம். கே. விடதொருநதே.
புதுசாய்ப் வெபட்டெநித. கிமயம் வையமத
தெயயமாமென்றும். மகா காவியமென்றும்
மன்றுதே. வாநகிறதுகொதைமது. நம்மக்கு
மான் வெயில் செய்தால் தெயவமே தவிர
கிருங்கை. நீரு. அவைவேம் வாநகதே கே
வேதையாதென்றும். நீதே. தெரியமயாடால்
கிமயம் தெய்து கொள்ளவமென்றும். வாயுஞ்
சொன்னேன். அதாவது. இநகயூம். கிருகே
கோ. கிருங்கே. இகே. விவகாரம். மதமகல்
மைதந. வைகை. கடதாகியே வெழுதிக் கொள்
கிறது. அதிலேயும். நிலநிதகாமல் இநதுகுதே
ருக. அதிலேல். கிருங்கே நாயும் வெபதசெந்து



காரியமாய. மனுக்கொடுத்தது. நம்மைக்கை
விடாமல். காத்துக்கொண்டிருக்கின்
றேதுபோல் காரியமாய்க்கொண்டுவருதால். நமக்
கொண்டோமானது. பின்னும். [illegible]
[illegible]. அந்த. [illegible]
[illegible]. [illegible]
[illegible].

[illegible]
[illegible]. உண்டு. [illegible]
[illegible]. [illegible]
[illegible]. [illegible]
[illegible]


[illegible]
[illegible]. [illegible]
[illegible]. [illegible]
[illegible].


[illegible]. [illegible]
[illegible]
[illegible]
[illegible]. [illegible]
[illegible]. அதா
[illegible]
[illegible]. [illegible]
[illegible]




S. A. S. Sellappa Chettiar,
Kattuengalam
Ramnad Dt.
India

Via Madras




0 1cm 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20



2 ana.

[illegible]



[illegible]

[illegible]


S. A. S. Sellappa Chetty ar


Kottamangalam

Ramnad Dt.

India

Via. Madras




0 1cm 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

உ
சிவமயம்

[illegible]

[illegible]

[illegible]

[illegible]

[illegible]

[illegible]

[illegible]

[illegible]



உ
சிவமயம்

[illegible]

[illegible]

[illegible]

[illegible]


[illegible]


[illegible]

[illegible]

[illegible]

[illegible]




0 1cm 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

உ சிவமயம் [?]

[illegible]

ஸ்ரீ [illegible]

[illegible]

[illegible]

[illegible]


[illegible]

[illegible] 720 [illegible]

[illegible] நேர் செய்து கொள்ள வேண்டியது [?]

[illegible]

[illegible]





[illegible]

[illegible]

[illegible]

[illegible]


To. S. A. S. Sellappa Chettiar avargal

Kottamangalam


Ramnad Dt

India





B.O.
24FEB.14
RAMNAD





2 அணா


செல்லப்ப செட்டியாரவர்கள்
கோட்டமங்கலம்.

To.



Sellappa Chettyaravargal
Kottamangalam
Ramnad Dst
India

Via. Negapatam




KOTHAMANGALAM
B.O.
10 MAR.14
RAMNAD

NEGAPATAM
8 MAR 14

MALAY 4c STATES
4c POSTAGE & REVENUE 4c

9 MA 14
PM





உ
சிவமயம்

கோலாலம்பூர்
[illegible]

[illegible]


[illegible]

[illegible]

[illegible]

[illegible]

[illegible]



[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]

[illegible]
[illegible]
[illegible]
[illegible]

[illegible]

[illegible]